

பகுதி - II. கோடிட்ட இடத்தை நிரப்புக:

6x1=6

1. கண்ணுக்கு அழகு _____ காட்டல்.
2. வாரிக் கொடுக்கும் வள்ளல் _____.
3. நாட்டு மக்களை வருத்தாமை _____ க்கு அழகு.
4. சிறுபஞ்சமூலம் _____ என்பவரால் எழுதப்பட்டது.
5. பெருமை மிக்க சோழ மன்னர்கள் வாழ்ந்த நகரம் _____.
6. ஒரு புறாவுக்காக தன் உடலையே தந்த மன்னன் _____.

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

6x1=6

7. வனப்பு - இச்சொல்லின் பொருள் _____
அ. அறிவு ஆ. பொறமை இ. அழகு
8. என்று + உரைத்தல் - இச்சொற்களை சேர்த்து எழுதக் கிடைப்பது _____
அ. என்று உரைத்தல் ஆ. என்றுரைத்தல் இ. என்றியுரைத்தல்
9. பொற்காசு - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
அ. பொற் + காசு ஆ. பொன் + காசு இ. பொல் + காசு
10. களிறு என்பது _____யைக் குறிக்கும்.
அ. குதிரை ஆ. பசு இ. யானை
11. வளமதை - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
அ. வள + மதை ஆ. வளமை + அதை இ. வளம் + அதை
12. கண்ணகியின் சிலம்பு _____ ஆல் ஆனது.
அ. முத்து ஆ. மாணிக்கம் இ. பவளம்

III. பொருத்துக:

6x1=6

13. கண்ணுக்கு அழகு - கடன்
14. அரசனுக்கு அழகு - பெட்டி
15. மாரி - கேட்பவர் நன்று என்று சொல்லுதல்
16. இரவல் - இரக்கம் காட்டல்
17. இசைக்கு அழகு - மழை
18. பேழை - நாட்டு மக்களை வருத்தாமை

பகுதி - II செய்யுள்IV. மனப்பாடம்:

1x5=5

19. “கண்வனப்பு” எனத் தொடங்கும் சிறுபஞ்சமூலம் என்ற மனப்பாட பாடலை அடிமாறாமல் எழுதுக.

V. கீழ்க்காணும் குறுவினாக்களுள் எவையேனும் நான்கனுக்கு மட்டும் விடையளி:

4x2=8

20. கண்ணுக்கு எது அழகு?
21. இசைக்கு அழகாக எது கூறப்படுகிறது?
22. பொன்னையும், மண்ணையும் விடச் சிறந்தது எது?
23. கல்வியை எவ்வாறு கற்க வேண்டும்?
24. காலுக்கு எது அழகைத் தருகிறது?
25. அரசனுக்கு அழகைத் தருவது எது?

VI. கீழ்க்காணும் சிறுவினாக்களுக்கு விடையளி:

3x2=6

26. கல்வியின் சிறப்புப் பற்றி எழுதுக?
27. கல்வியோடு நற்பண்புகளும் அமைவது சிறப்புப் பற்றி எழுதுக?

பகுதி - III (உரைநடை)VII. கீழ்க்காணும் குறுவினாக்களுள் எவையேனும் நான்கனுக்கு மட்டும் விடையளி:

4x2=8

28. பாணனின் குழந்தைகள் பசியால் வாடக் காரணம் என்ன?
29. பரிசு பெற்ற பாணன், மன்னனை எவ்வாறு வாழ்த்தினான்?
30. வல்வில் ஓரியின் சிறந்த பண்பு யாது?
31. பாண்டிய மன்னனின் வெண்கொற்றக் குடை வீழ்க்காரணமென்ன?
32. கண்ணகிக்கு ஏற்பட்ட துன்பம் யாது?
33. புகார் நகரின் சிறப்புகள் யாவை?

VIII. கீழ்க்காணும் சிறுவினாக்களுள் எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடையளி:

3x2=6

34. “வாரித் தந்த வள்ளல்” - இப்படக்கதை மூலம் நீவிர் அறிந்த கொண்டதை எழுதுக:
35. மெய்ப்பொருள் காண்பது அறிவு - இக்குறள் கருத்து யாருக்கு பொருந்தும்?

36. கடையெழு வள்ளல்களின் பெயர்களை எழுதுக:

பகுதி - IV

IX. கீழ்க்காணும் பெருவினாக்களுக்கு ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும்

விடையளி:

1x4=4

37. சிறுபஞ்சமூலம் - நூற்குறிப்பு தருக?

38. மன்னன் கொடுத்த பரிசுப் பொருள்களும், பரிசு பெற்ற புலவர்

மன்னனை புகழ்ந்ததையும் விளக்குக?

39. பாண்டிய மன்னனின் அவையில் கண்ணகிக்கும், பாண்டிய

மன்னனுக்கும் இடையே நடந்த உரையாடலை எழுதுக:

X. கீழ்க்காணும் பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளி: 5x1=5

தமிழ்கும்மி

கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி இளங்

கோதையரே கும்மி கொட்டுங்கடி - நிலம்

எட்டுத் திசையிலும் செந்தமிழின் புகழ்

எட்டிடவே கும்மி கொட்டுங்கடி!

- பெருஞ்சித்திரனார்

வினாக்கள்:

40. இப்பாடலின் தலைப்பு யாது?

41. இப்பாடலின் ஆசிரியர் யார்?

42. இப்பாடலில் ஆசிரியர் யாரை கும்மிகொட்டும் படி அழைக்கின்றார்?

43. _____ புகழ் எட்டிட வேண்டும்?

44. எத்திசையில் செந்தமிழின் புகழ் எட்டிட வேண்டும்?

XI. கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி: 5x1=5

சிலப்பதிகாரத்தை இயற்றியவர் இளங்கோவடிகள். இவர் சேர

மரபைச் சேர்ந்தவர். இவர் காலம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டு ஆகும்.

ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம். இது முத்தமிழ்க்

காப்பியம், குடிமக்கள் காவியம் என்றெல்லாம் போற்றப்படுகிறது.

வினாக்கள்:

45. சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?

46. இளங்கோவடிகள் எந்த மரபைச் சேர்ந்தவர்?

47. ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று _____.

48. சிலப்பதிகாரம் எவ்வாறெல்லாம் போற்றப்படுகிறது?

49. இளங்கோவடிகள் காலம் _____ நூற்றாண்டு ஆகும்.

XII. புத்தகப்பயிற்சி:

அ. பிறமொழிச் சொற்கள் கலவாமல் எழுதுக:

3x1=3

50. நான் டிவியில் நீயூஸ் பார்த்தேன்.

51. பாலன் ஸ்நாக்ஸ் சாப்பிட்டான்.

52. என்னுடைய புக் டேபிளில் உள்ளது.

ஆ. எதிர்ச்சொல் தருக:

3x1=3

53. வெளிச்சம் x _____

54. புகழ் x _____

55. தோன்றும் x _____

இ. ஒன்றுபோல் வரும் சொற்களைப் பாடலிலிருந்து எழுதுக:

4x1=4

அன்னையும் தந்தையும் தெய்வம் - இதை

அறிந்திட வேண்டும் நீயும்

கண்ணெனும் கல்வியும் தெய்வம் - இதை

கருத்தினில் கொள்வாய் நீயும்

பொன்னையும் மண்ணையும் விஞ்சும் - அந்தப்

புகழும் நம்மைக் கொஞ்சும்.

முதலெழுத்து

இரண்டாம் எழுத்து
